24th September 1958]

THE HON. SRI P. KAKKAN : It will be done departmentally, Sir.

SRI A. V. P. ASAITHAMBI : தனுஷ்கோடியில் கடல் அரிப்பு நடந்து கொண்டு வருகிறது. அதைத் தடுப்பதற்கு . . .

MR. SPEAKER : This question relates to Madras Beach. The hon. Member may put a separate question.

Vedaranyam-Nagapattinam Canal

* 500 *Q.*—SRI A. VEDARATHNAM : Will the Hon. the Minister for Public Works be pleased to state what steps the Government have taken for developing boat traffic in the Vedaranyam-Nagapattinam Canal?

THE HON. SRI P. KAKKAN : Proposals for carrying out certain improvements to the Vedaranyam Canal are under the active consideration of the Government. It is hoped that when the canal is improved, there will be a fillip to the boat traffic in the canal.

MR. SPEAKER : Question 506 also relates to the same subject and may be taken up with 500. The Hon. Minister may answer that question also if he has no objection.

* 506 *Q.*—SRI A. VEDARATHNAM : Will the Hon. the Minister for Public Works be pleased to state the number of boats plying on the Vedaranyam-Nagapattinam canal at present?

THE HON. SRI P. KAKKAN : 109 (one hundred and nine) boats are now plying in the Vedaranyam-Nagapattinam Canal.

SRI A. VEDARATHNAM : இந்தக் கால்வாய் பலவிடங்களில் தூர்ந்துபோய் இப்போது படகு போக்குவரத்துக்கு முடியாத நிலைமையில் இருக்கிறதே. அதையெல்லாம் சில்ட் கிளியரன்ஸ் செய்வதற்கு அரசாங்கம் என்ன முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. இதற்காகச் சாங்ஷன் செய்யப்பட்ட தொகை ரொம்ப காலமாகச் செலவிடப்படாமல் இருக்கிறதே, அதைச் செலவிட முன்வருவார்களா ? இந்தக் கால்வாயைப் பற்றி ஆலோசிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி என்ன முடிவு செய்திருக்கிறார்கள் ? ஏதேனும் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்களா என்று கேட்க விரும்புகிறேன்.

THE HON. SRI P. KAKKAN : தனிக் கேள்வி போடவேண்டும்.

Arni Block area

* 501 *Q.*—SRI B. DORAISAMI REDDIAR : Will the Hon. the Chief Minister be pleased to state the amount of loan so far disbursed in Arni Block area in North Arcot district, year-war to (i) Harijans and (ii) others?

THE HON. SRI C. SUBRAMANIAM : A statement [a] is laid on the table of the House.

---

a Printed as Appendix V on page 668 infra.

[24th September 1958

Education of girls and women

SRI A. V. P. ASAITHAMBI : சார், தமிழ் கேள்விப் பட்டியலில் 502-வது கேள்வியின் தலைப்பில் "பெண்கள், ஸ்ரீகள் கல்வி" என்று தலைப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. இந்த "ஸ்ரீகள்" யார்?

THE HON. SRI C. SUBRAMANIAM : பெண்களைத்தான் குறிக்கிறது. இந்த மாதிரி பல குறைகள் இருக்கலாம். போகப் போகப் போய் விடும். டைப்பிங் பிழையாக இருக்கும்.

SRI A. V. P. ASAITHAMBI : டைப்பிங் பிழை அல்ல. ஸ்திரீ கள் என்பதற்கே ஸ்ரீகள் என்று போட்டிருப்பதாகத் தெரிகிறது.

THE HON. SRI C. SUBRAMANIAM : I would request hon. Members to bring to the notice of persons concerned the printing and typing mistakes. These things need not be made the subject-matter of a discussion here.

(The hon. Member Sri Asaithambi again stood up in his place.)

MR. SPEAKER : The hon. Member may bring such things to my notice in my Chamber.

* 502 *Q.*—SRI A. VEDARATHNAM : கனம் நிதி அமைச்சர் அவர்கள் தயவுசெய்து பதிலளிப்பாரா—

(அ) பெண் கல்வி அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கம் நம் அரசாங் கத்திற்கு எவ்வளவு நிதி உதவியிருக்கிறது?

(ஆ) அதில் எவ்வளவு தொகை இதுவரையில் பயன் படுத்தப்பட் டிருக்கிறது?

(இ) அதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கும் திட்டங்கள் எவை?

THE HON. SRI C. SUBRAMANIAM : (*a*) The scheme of the Government of India for the expansion of circle and women's education is under the consideration of Government. No grants have been received so far as the proposals were not finalised. If the scheme is approved the Government of India will sanction 75 per cent of the total expenditure as their assistance.

(*b*) & (*c*) Does not arise.

SRI A. VEDARATHNAM : மத்திய அரசாங்கம் இந்தப் பெண் கள் கல்வி முன்னேற்றத்திற்காக மூன்று கோடியே 30 லட்சம் ஒதுக்கி யிருந்தும் இதுவரையில் அதைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லையே. நமது நாட்டில் பெண்கள் கல்வி பிரதானமாக இருந்தும் இந்தத் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளாத காரணம் என்ன? இனி யேனும் பயன்படுத்திக் கொண்டு கல்வியின் முன்னேற்றத்திற்காக அர சாங்கம் ஏதேனும் வழிவகுத்திருக்கிறார்களா?

THE HON. SRI C. SUBRAMANIAM : இதில் முக்கியமான கஷ்டம் என்ன வென்றால் இந்தியாவிலுள்ள எல்லாப் பகுதிகளுக்குமாகச் சேர்ந்து அவர் கள் ஒதுக்கிவிடுகிறார்கள். அந்த அந்தப் பிராந்தியத்தின் அமைப்புக் கேற்ப அதை மாற்றி அமைக்கவேண்டுமென்ற அனுமதியைக் கேட்டிருக்கி றோம். அதற்குப் பதில் வந்த பிறகு இதைப்பற்றி பரிசீலனை செய்து அந்தத் தொகையை உபயோகப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்.